



தகவல்

அறியும் உரிமை

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் - 16.09.2019

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 6133/D/2019

திரு நா. ஜானகிராமன்

-- மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்,
பொது நூலக இயக்ககம்,
737/1, அண்ணா சாலை,
சென்னை - 600 002.

-- பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வழக்கில் இவ்வாணையத்தால் இன்று (16.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு நா. ஜானகிராமன் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக பொதுத் தகவல் அலுவலருக்கு பதிலாக ஒப்புதல் பெற்ற திருமதி சி. பாலசரஸ்வதி, மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு), கடலூர் ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜரானார்கள்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 03.12.2018 தேதியிட்டு பொது நூலக இயக்ககப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், தேதியிட்ட வழக்கு எண். W.P. No. 33572/2017-ல் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் 22.12.2017 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பாணையின்படி, 24.01.2018 தேதியிட்ட தனது விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரம் மற்றும் தனது முறையீட்டில் உள்ள இளையவர்-முத்தவர் ஊதிய முரண்பாடு களைய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை மொத்தம் 4 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. பொது நூலக இயக்ககப் பொதுத் தகவல் 14.12.2018 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரருக்கு தகவல்கள் வழங்கியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட தகவல்களில் திருப்தியடையாத காரணத்தால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)-ன் கீழ் 21.12.2018 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பொது நூலக இயக்கக முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் தனது 25.01.2019 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய

தகவல்களையே உறுதிபடுத்தியுள்ளார். மேலும் அவர், வழக்கு எண். W.A. No. 1755/2015-ல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி மாவட்ட நூலக அலுவலராக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்ற திரு எம். அங்கமுத்து என்பவரை ஒப்பிட்டு இளையவர்-மூத்தவர் ஊதிய முரண்பாடு களைய இயலாது என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட தகவல்களில் திருப்தியடையாத காரணத்தால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான 01.07.2019 தேதியிட்ட தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைத்து, தான் கோரிய தகவல்களை முழுமையாக பெற்றுத் தருமாறு கோரியுள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இவ்வாணையத்தால் இன்று (16.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் ஏற்கனவே மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்து, அதற்கான ஆவண நகல்களை இவ்வாணையத்தில் தாக்கல் செய்தார். அத்தகவல் தனக்கு வழங்கப்பட்டதாக இன்றைய விசாரணையில் ஆஜரான மனுதாரர் ஏற்றுக் கொண்டார்.

5. இன்றைய விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில், மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பினால் ஏற்கனவே வழங்கப்பட்ட தகவல்களை மனுதாரர் ஏற்றுக் கொண்டதை இவ்வாணையம் பதிவு செய்து, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)

மாநிலத் தகவல் ஆணையர்.

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 6133/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர்,

பொது நூலக இயக்ககம்,

737/1, அண்ணா சாலை,

சென்னை - 600 002.

மனுதாரர்:-

திரு நா. ஜானகிராமன்,

42/66, பிள்ளையார் கோயில் தெரு,

வன்னியர்பாளையம்,

கடலூர் - 607 001.

Copy to: File / Stock file

KVPS 20.09.2019